

## இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் - 2025

### 1. நிதிக்கூற்றுக்கள்

#### 1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் (“நிறுவனம்”) 2025 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்கள் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களும் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புகளை உள்ளடக்கிய 2025 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தினதும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தினதும் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டது. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் நிறுவனத்தின் நிதிக்கூற்றுக்கள் 2025 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

#### 1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாக ஆக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் இந்த அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

#### 1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்புபட்ட தரப்பினரின் பொறுப்பு

இந்த நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது நிதியத்தினை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிறுவனத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிறுவகத்தின் வருடாந்த மற்றும் காலாதித்யான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 கணக்காய்வு விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

என்னால் தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு நிதியத்தின் உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களின் பொருத்தமான தன்மையை மதிப்பீடு செய்தல்.
- சம்பவங்கள் அல்லது நிலைமையின் காரணமாக நிதியத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிறுவகத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது

நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது சம்பந்தமான வெளிப்படுத்தல்களுக்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்த வேண்டியுள்ளதுடன் அந்த வெளிப்படுத்தல்கள் பேணியவையாக காணப்படாதிருந்ததால் எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைத்தல் வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்களை பொருத்தமான மற்றும் நியாயமான முறையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.

முடியுமான அளவு மற்றும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு கணக்காய்வு விடயப் பரப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பில் பார்க்கப்படும் நிதியத்தின் பணிகளை தொடர்ச்சியான மதிப்பாய்வு செய்வதற்கு இயலக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, கட்டமைப்பு, நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் கட்டமைப்பு நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான முறையில் பேணப்படுகின்றதாக;
- ஏதேனும் பொருத்தமான எழுத்துமூல சட்டமொன்றிற்கு அல்லது நிதியத்தின் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடொன்றிற்கு இணங்க நிதியம் செயற்பட்டுள்ளதாக,
- தமது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக.
- வளங்கள் சிக்கனமாவும், வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமான கால எல்லையினுள் மற்றும் உரிய சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக,

## 1.5 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

### 1.5.1 கணக்கீட்டு குறைபாடுகள்

| கணக்காய்வு அவதானிப்பு                                                                                                                                                                                                                                                                 | முகாமைத்துவத்தின் கருத்துரை                                             | பரிந்துரை                                                                                       |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------|
| (அ) முழுமையாக பெறுமானத் தேய்வுக்கு உட்பட்ட ரூபா 45,380,405 பெறுமதியான கணினிகள் மற்றும் உபகரணங்களுக்கு மீளாய்வாண்டிலும் ரூபா 11,345,101 பெறுமானத்தேய்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், மீளாய்வாண்டில் நிறுவனத்தின் பற்றாக்குறை அதிகமாகக் காட்டப்பட்டுள்ளதுடன், சொத்துக்களின் பெறுமதி அதே | அதனை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறியத்தருகின்றேன். | முழுமையாக பெறுமானத்தேய்வுக்கு உட்பட்ட கணினிகள் மற்றும் உபகரணங்கள் முறையாக இணங்கானப்பட வேண்டும். |

தொகையினால் குறைவாகக் காட்டப்பட்டுள்ளது.

(ஆ) வெளியக நிறுவனம் ஒன்றினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 04 வாகனங்களின் பெறுமதி மதிப்பிடப்பட்டு நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்படவில்லை என்பதுடன் மீளாய்வாண்டில் நன்கொடையாகப் பெறப்பட்ட ரூபா 31,699,295 பெறுமதியுள்ள சொத்துக்களும் நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்படவில்லை.

பெறுமதியினை மதிப்பீடு செய்வதற்காக அரசு மதிப்பீட்டுத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்கொடையாகக் கிடைக்கப்பெற்ற வாகனங்கள் உடனடியாக கணக்கில் இணங்காட்டப்பட வேண்டும்.

(இ) மீளாய்வாண்டில் கட்டிடங்கள் மற்றும் பயிற்சி உபகரணங்கள் தொடர்பாக, முறையே ரூபா 117,237,556 மற்றும் ரூபா 1,618,009 பெறுமானத்தேய்வு கணக்கில் பதிவுசெய்யப்படாததன் காரணமாக, மீளாய்வாண்டில் நிறுவனத்தின் பற்றாக்குறை அதே தொகையினால் குறைவாகக் காட்டப்பட்டுள்ளது.

இது 2026 ஆம் ஆண்டிற்கான இறுதி கணக்குகளை சமர்ப்பிக்கும் போது திருத்தம் செய்யப்படும்.

பெறுமானத்தேய்வனது சரியாகக் கணக்கில் காட்டப்பட வேண்டும்

#### 1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு

இணங்காமை

முகாமைத்துவத்தின் கருத்துரை

பரிந்துரை

(அ) 2021 நவம்பர் 16 ஆந் திகதிய 01/2021 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் மூலம் வெளியிடப்பட்ட நல்லாளுகைக்கான வழிகாட்டி கோவை

(i) 2.3 ஆம் பந்தி

நிறுவனம் தொடர்பான நிர்வாக மற்றும் நிதி நடைமுறை கையேடுகள் தயாரிக்கப்பட்டு, பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் பெற

நிறுவனத்தின் நிர்வாக முறைமை தற்போது தயாரிக்கப்பட்டுள்ள துடன், அதன் வரைவு பொதுக்

நிறுவனம் சார்ந்த நிர்வாக மற்றும் நிதி முறைமைகள் தயாரிக்கப்பட வேண்டும்

|                    |                                                                                                                                                                                                                                                     |                                                                                                                       |                                                               |
|--------------------|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------|
|                    | வேண்டும் என்ற போதிலும், நிறுவனம் அதற்கேற்ப எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை                                                                                                                                                               | குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.                                                                                     | அல்லது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு முறைமை உருவாக்கப்பட வேண்டும். |
| (ii) 6.7 ஆம் பந்தி | நிலையான சொத்துக்கள் மற்றும் கையிருப்புகள் தொடர்பான வருடாந்த சொத்து சரிபார்ப்பு நடாத்தப்பட்டு, பொருட் கணக்கெடுப்பு சபையின் அறிக்கைகள் கணக்காய்வுக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், அதற்கேற்ப எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. | 2025 ஆம் ஆண்டிற்கான பொருட் கணக்கெடுப்புச் சபைக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளினால் இதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும். | பொருட்களின் சரிபார்ப்பு வருடாந்தம் நடாத்தப்பட வேண்டும்.       |

## 2. நிதி மீளாய்வு

### 2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டில் நிறுவனத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளின் நிதி விளைவு ரூபா 124,712,957 ஆன பற்றாக்குறையாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் குறை ரூபா 143,548,449 ஆக இருந்தது. அதற்கமைய முன்னைய வருடத்துடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டின் நிதி விளைவில் ரூபா 18,835,492 ஆன முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டது. இந்த முன்னேற்றத்திற்கு அரசு மானியங்கள் மற்றும் பகுதி நேர பாடநெறிச் வருமானங்கள், ஏனைய வருமானங்கள் ஆகியன அதிகரித்தமை காரணங்களாக இருந்தன.

### 2.2 பிரதான வருமான மற்றும் செலவின விடயங்களின் போக்கு தொடர்பான பகுப்பாய்வு

மீளாய்வாண்டு மற்றும் அதற்கு முன்னைய ஆண்டுடன் ஒப்பிட்டு பிரதான வருமான மற்றும் செலவின விடயங்கள் தொடர்பான பகுப்பாய்வு பின்வருமாறு

| விபரம்               | 2025ஆம் ஆண்டு (ரூபா) | 2024ஆம் ஆண்டு (ரூபா) | வேறுபாடு சாதகமான / (பாதகமான) (ரூபா) | சதவீதம் % |
|----------------------|----------------------|----------------------|-------------------------------------|-----------|
| <b>வருமானங்கள்</b>   |                      |                      |                                     |           |
| அரசு மானியங்கள்      | 720,561,250          | 606,485,208          | 114,076,042                         | 18.81     |
| நன்கொடைகள்           | 2,789,646            | 19,805,810           | (17,016,164)                        | (85.92)   |
| செயற்பாட்டு வருமானம் | 333,508,338          | 280,835,811          | 52,672,527                          | 18.76     |
| <b>செலவினங்கள்</b>   |                      |                      |                                     |           |
| ஆளணி வேதனங்கள்       | 367,140,493          | 322,452,362          | (44,688,131)                        | (13.86)   |
| பகுதியளவு பாடநெறி    | 190,604,687          | 186,196,787          | (4,407,900)                         | (2.37)    |

செலவினம்  
ஏனைய  
செலவினம்

செயற்பாட்டு

623,827,012

542,026,132

(81,800,880)

(15.09)

நிறுவனத்தின் செயற்பாட்டு வருமானத்துடன் ஒப்பிடுகையில் அதன் செயற்பாட்டு செலவினம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதுடன், அரசாங்க மானியங்களைப் பெற்ற பின்னரும் கூட நிதிப் பெறுபேற்றின் தொடர்ச்சியான பற்றாக்குறையானது இந்நிலைக்குக் காரணமாக அமைந்திருந்தது.

### 3. செயற்பாட்டு மீளாய்வு 3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

| கணக்காய்வு அவதானிப்பு                                                                                                                                                                                                                                                                                                     | முகாமைத்துவத்தின் கருத்துரை                                                                                                                                                                                     | பரிந்துரை                                                                                                  |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------|
| (அ) நிறுவனத்தின் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான 29 ஏக்கர் மற்றும் 0.35029 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட 05 காணிகளின் சட்டப்பூர்வ உரிமையை கையகப்படுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.                                                                        | காணிகளைக் கையகப்படுத்துவது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் சில கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதுடன், தற்போது அக்காணிகளை நிறுவனத்திற்குக் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. | இக்காணிகளின் சட்டப்பூர்வ உரிமை நிறுவனத்தினால் கையகப்படுத்தப்பட வேண்டும்.                                   |
| (ஆ) அத்திட்டிய பகுதியில் அமைந்துள்ள விடுதி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், அதில் ஊழியர்கள் 54 பேர் தங்கியிருந்தனர். எனினும், அந்த ஊழியர்களுடன் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன், விடுதியில் அவர்கள் பயன்படுத்திய நீர் மற்றும் மின்சாரத்திற்கான கட்டணங்களும் அறவிடப்படவில்லை. | நிறுவனத்தின் ஊழியர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய கட்டணங்கள் தொடர்பான அங்கிகாரத்தை பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்படும்                                                       | விடுதி அமைக்கப்பட்டதன் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டும். |
| (இ) இலங்கை ஜெர்மன் தொழில்துறை பயிற்சி நிறுவனத்தினுடைய கிளிநொச்சியில் உள்ள இலங்கை ஜெர்மன் தொழில்நுட்ப நிறுவனத்தின் 03 மாடி விடுதி கட்டுமானப் பணிகளுக்காக ரூபா 219.52 மில்லியன்                                                                                                                                             | கட்டுமானப் பணிகளை முழுமையாக நிறைவு செய்யும் நோக்கில், இராணுவத்தின் கண்காணிப்பின் கீழ் மீண்டும் கட்டுமானப் பணிகளை ஆரம்பிப்பதற்கான                                                                                | மாணவர்களின் வசதிகளைப் பூர்த்தி செய்வதற்காக, நிர்வாகத்தினால் விரைவான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.          |

செலவிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, 2021 ஆகஸ்ட் 31 ஆம் திகதியளவில் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், இந்த விடுதியின் முதலாவது மற்றும் இரண்டாவது மாடிகளின் கட்டுமானப் பணிகள் இதுவரையில் நிறைவு செய்யப்படவில்லை.

நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

### 3.2 விளைவற்ற அல்லது குறைப்பயன்பாடுடைய ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

| கணக்காய்வு அவதானிப்பு                                                                                                                                                                                                                                                                  | முகாமைத்துவத்தின் கருத்துரை                                                                                                                                                                                              | பரிந்துரை                                                                |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------|
| <p>நிறுவனத்திற்குச் சொந்தமான பணிப்பாளர்/அதிபர் உத்தியோகபூர்வ இல்லம் 2020 ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்படவில்லை எனினும், 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரை உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்புக் கட்டணமாக செலுத்தப்பட்ட ரூபா 4,170,930 தொகை விளைவற்ற செலவினமாகியிருந்தது.</p> | <p>உத்தியோகபூர்வ இல்லத்தைப் புனரமைப்பதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அந்த இல்லத்திற்குப் பாதுகாப்பை வழங்குவதன் மூலம் அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பெறுமதிமிக்க சொத்துக்களைப் பாதுகாக்க முடிந்துள்ளது.</p> | <p>விளைவற்ற சொத்துக்களை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.</p> |

### 3.3 ஒப்பந்த நிர்வாகத்திலுள்ள குறைபாடுகள்

| கணக்காய்வு அவதானிப்புகள்                                                                                                                                                                                                                                                         | முகாமைத்துவத்தின் கருத்துரை                                                                                                                               | பரிந்துரை                                                                                      |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------|
| <p>ஆணமடுவ பிராந்தியக் கிளையின் பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக ரூபா 8,915,853 தொகையொன்று புத்தளம் மாவட்டச் செயலகத்திற்கு 2025 திசம்பர் 03 ஆம் திகதியன்று வழங்கப்பட்டிருந்த போதிலும், இவ்வறிக்கையின் திகதி வரை அக் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.</p> | <p>2026 ஆம் ஆண்டினுள் பெறுகைச் செயற்பாடுகளை ஆரம்பித்ததன் பின்னர், அது தொடர்பான பணியினை நிறைவு செய்வதற்கு புத்தளம் மாவட்டச் செயலகம் உடனப்பட்டிருந்தது.</p> | <p>நிறுவனமானது கட்டுமானப்பணிகளை விரைவாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p> |